

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 15, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 15th December, 1899, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Matara, December 2, 1899.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Bataketiye Mahahena and Weliketiyehehena, situate in the village of Palle Aparekka in the Matara-Wellaboda pattuwa, in the Southern Province, containing in extent 8 acres 1 rood and 33 perches, as described in the the annexed plan shown as lot B, and bounded as follows : on the north by Weliketiyehehena sold by Crown to Don Karolis Wickramaratna, Weliketiyehehena (lot A) claimed by Hewakokawalage Don Janis, Gallegenigewatta belonging to ditto; on the east by the minor road from Kekunadure to Yatiyana, Meddadeniya belonging to Crown, Hewaralagedeniya belonging to Crown; on the south by Bataketiyehehena belonging to Crown; on the west by the old road from Kekunadure to Palle Aparekka,

විෂි 1899 ක්ව දෙසැම්බර් මස 15 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගතකට සම් අයිතිවාසිකමක් තිබෙන සම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින් මාතර මගේ කන්තෝරුවේදී මා ඉදිරිපිටට පැමිණ එකී ඉඩම්වලට නොහොත් එයින් කොසිසම් එකකට නොහොත් ඊට ඇති සම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, වෂි 1897 තේ නොමිමර 1 තේ ආඥාපණයේ ප්‍රකාරයට පත් කරනු ලැබේ. මුලාදානි ධානාන්තරය දරණ පෝත් පැත්ට් එවිස් සහ මට වෂි 1897 තේ නොමිමර 1 තේ සහ වෂි 1899 මේ නොමිමර 1 තේ ආඥාපණයේ වලින් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකම් නොසියාපු එකී ඉඩම් එක්තෝ එයින් අයිති වාසිකමක් ගෙනහැර දක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රජසන්නක ඉඩම් හැටියට මගේ අත්පත ඇති ලියවිලිලිකින් මා විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දැනගත හැකිය.

වෂි 1899 ක්ව දෙසැම්බර් මස 2 වෙනි දින ම.තරදිය.

ජේ. පී. එච්ස්, විශේෂ මුලාදානියා මිහ.

ඉඩම්වල තොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර වැලිබඩවත්තුවේ පල්ලේපොදක සහ ගම තිබෙන මේ සමග අමුනාපු සීනියමේ පෙනෙන අක්කර 8 කුත් රූ 1 කුත් පර්ච්ස් 33 ක් බිම්තරම ඇති බටකැවියේ මහගේන සහ වැලිකැවියේ ගේන කිසන B අක්කරයේ පෙන්වන බිම්තරමට මායිම:—ලදුරට ආණ්ඩුව විසින් දෙන කරෝලිය විකුමරන්නට විකුනාපු වැලිකැවියේ ගේනද, ගේවාකොකාවලගේ දෙන පානිස් විසින් අයිතිවාසිකම් කිසන වැලිකැවියේ ගේනද (A බිම්තරමට); එම අයට අයිති ගාල්ලේ ගුණගේ වත්තද; නැගෙනහිරට කැකුණදුරේ සිට සවිසනට සහ සුළුපාරද, රජසන්නක මැදදෙහියද, රජසන්නක ගේවාලගේ දෙහියද; දකුණට රජසන්නක බටකැවියේ දෙහියද; බස්නාහිරට කැකුණදුරේ සිට පල්ලේපොදකකට සහ පරණ පාරද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1899 ம் வரு-த்த மார்ச்சுமாதம் 15 ன் திகதியிலிருந்து மூன்று மாதத்திற் குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளுக்கு அல்லது அக்காணிகளில் எதற்கும் அல்லது எவற்றிற்கும் ஏதும் உடற்கையேனும் தற்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்தறை எனது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளுக்கு அல்லது அவற்றில் எதற்கும் அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடற்கை காண்பியாதிருந்தால், 1897 ம் வரு-த்த முசலாம் டொம்பர் சட்டத்தின்படி குறிப்பான உத்தியோசஸ்தாராக ஜோன் பென்ரி ஹயிஸ் ஆகிய நம்மில் 1897 ம் 1899 ம் வரு-த்த முசலாம் இலக் கச்சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தககொண்டு என் கையொப்பமிட்டு எழுதது மூலமாய் சொல்லப் பட்ட காணிகள் அவற்றுள் உரித்துப்பேசப்பட்டவைகளுக்கு உரித்தாளி வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதன மென்று வெளியரங்கப்படுத்துவேன்.

மாத்தறை, 1899 ம் வரு மார்ச்சுமீ 2 ன் உ.


ஜே. பீ. ஹயிஸ், குறிப்பான உத்தியோசஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

I.

தென்மாகாணத்தின் மாத்துறை வெள்ளப்பொடபத்துவையைச்சேர்ந்த பள்ளே அபறெக்க யென்னும் கிராமத்திலுள்ள காணப்படும் பங்கு B ம் பிரிவுபடி பட்டகெட்டியேமுகேனும் வெளிகெட்டியேசேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 8 ஏக்கர் 1 ரூட் 33 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-தொன் சரோனிஸ் விக்கமமத்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வெளிகெட்டியேசேன, கேவரகொகாவளகே தொன் ஜானிஸ் உரித்துச்சொல்லும் வெளிகெட்டியேசேன (A ம் துண்டு); மேற்சொல்லியவனுடைய காள்ளேகேனீகேவத்த; கீழ்க்கு-கெகுனதுறையிலிருந்து யட்டியனக்குபோகும் சின்ன ரோட்டும், அரசாட்சிக்குள்ள மெறதெனிய, அரசாட்சிக்குள்ள கேவாராளகேதெனிய; தெற்கு-அரசாட்சிக்குள்ள பட்டகெட்டியேதெனிய; மேற்கு-கெகுனதுறையிலிருந்து பள்ளே அபறெக்கக்குபோகும் பளய ரோட்டும்.



Lot B called Bataketiye Mahahena and Weliketiye-hena, in extent 8A. 1R. 33P., situated in the village Palle Aparekka in Wellaboda pattu of Matara District.

Surveyor-General's Office,
Colombo, August 10, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.

II.

The land commonly called or known as Bataketiye Mahahena, situate in the village of Palle Aparekka in the Matara-Wellaboda pattuwa, in the Southern Province, containing in extent 7 acres 1 rood and 32 perches, as described in the annexed plan shown as lot C, and bounded as follows: on the north by Paragahawilahena *alias* Dippottehena claimed by E. W. Bandaranayaka; on the east by the old road from Kekunadure to Palle Aparekka; on the south by Puwagaha-arehena belonging to Crown; on the west by Kadegawadeniya belonging to Crown, Paragahawila belonging to Crown.


II.

දකුණු පළාතට අයිති මාතර වැල්ලබවපත්තුවේ පල්ලේඅපරකක යන ගම තිබෙන මේ සමග අමුතාපු සීතියමේ පළාතක අක්කර 7කුත් රූ. 1කුත් පර්ච් 32ක් බිම්කර ආදි බටකැවිසේ මහගේන කිසන ට අකුරසෙන් පෙන්වන බිම් කවරිසට මායිම: උතුරට ඉ. විලිපු. බන්ඩාරනායක විසින් අයිතිවැසිකම් කිසන පරගහවිලගේන නොහොත් දිප්පොත්තේ ගේනද; නැගෙනහිරට කැකුණදරේ සිට පල්ලේඅපරකකට යන පරණ පාරද; දකුණට රජසන්නක පුවක්ගහආරේ ගේනද; බස්නාහිරට රජසන්නක කඹේගාමාදෙකියද, රජසන්නක පරගහවිලද.

II.

தென்மாகாணத்தின் மாத்துறை வெள்ளப்பொடபத்துவையைச்சேர்ந்த பள்ளேஅபறெக்க யென்னும் கிராமத்திலுள்ள காணப்படும் பங்கு C ம் பிரிவுபடி பட்டகெட்டியேமககேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 7 ஏக்கர் 1 ரூட் 32 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-இ. டப்ளியு, பண்டாறனாயக்க உரித்துச்சொல்லும் பறகாவிளகேன அல்லது தீப்பொத்தேகேன; கிழக்கு-கெகுனதறையிலிருந்து பள்ளேஅபறெக்கவுக்குபோகும் பளைய ரோட்டும்; தெற்கு-அரசாட்சிக்குள்ள புவக்கா ஆற்றகேன; மேற்கு-அரசாட்சிக்குள்ள கடேகாவாதெனிய, அரசாட்சிக்குள்ள பறககவில்.



Lot C called Bataketiye Mahahena, in extent 7A. 1R. 32P., situated in the village Palle Aparekka in Wellaboda pattu of Matara District.

Surveyor-General's Office,
Colombo, August 10, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.